

08-02-2025 Hindi

08-02-2025 Tamil

प्रातःमुरली ओम् शान्ति "बापदादा"
कாலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா

मधुबन
மதுபன்

"मीठे बच्चे - तुम खुदाई खिदमतगार सच्चे सैलवेशन आर्मी हो, तुम्हें सबको शान्ति की सैलवेशन देनी है"
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இறைவனின் உதவிக் கரமாய் சேவை
செய்யக் கூடிய உண்மையான மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள், நீங்கள்
அனைவருக்கும் அமைதிக்கான தீர்வை (வேண்டுதலை) வழங்க வேண்டும்.

प्रश्नःतुम बच्चों से जब कोई शान्ति की सैलवेशन मांगते हैं तो उन्हें क्या समझाना चाहिए?
केल्वीःकுழந்தைகள் உங்களிடம் யாரேனும் அமைதிக்கான தீர்வை
வேண்டுதல் செய்தால் அவர்களுக்கு எந்த விசயத்தைப் புரிய வைக்க
வேண்டும्?

उत्तरःउन्हें बोलो - बाप कहते हैं क्या अभी यहाँ ही तुमको शान्ति चाहिए।
पதीलःஉங்களுக்கு இங்கேயே அமைதி வேண்டுமா?

यह कोई शान्तिधाम नहीं है।
இது அமைதியான உலகम் அல்ல, என்று தந்தை கூறுகின்றார் இதை
அவர்களிடம் கூறுங்கள்.

शान्ति तो शान्तिधाम में ही हो सकती है, जिसको मूलवतन कहा जाता है।
அமைதியானது சாந்திதாமத்தில் மட்டுமே கிடைக்கும், அதனை மூல வதனம்
என கூறப்படுகிறது.

आत्मा को जब शरीर नहीं है तब शान्ति है।
ஆத்மா சர்வத்தில் இல்லாத போது அமைதி இருக்கும்.

सतयुग में पवित्रता-सुख-शान्ति सब है।
சத்யகத்தில் தூய்மை, சுகம், அமைதி இவையனைத்தும் இருக்கुம்.

बाप ही आकर यह वर्सा देते हैं। तुम बाप को याद करो।
தந்தை தான் வந்து இந்த பிராப்தியை கொடுக்கின்றார், நீங்கள் தந்தையை
நினைவு செய்யுங்கள்.

ओम् शान्ति।

ஓம் சாந்தி.

ஸ்ரூஹானி பாப பைத் ஸ்ரூஹானி காவ்யாக்கா கோ ஸமஜ்ஞாதே ஹை।

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.

ஸப மனுஷ மாற யத் ஜானதே ஹை கி மேரே அந்த ஆத்மா ஹை।

அனைத்து மனிதர்களும் எனக்குள் ஆத்மா இருக்கிறது என புரிந்துள்ளனர்.

ஜீவ ஆத்மா கहதே ஹை நா। பஹலே ஹம ஆத்மா ஹை, பீஷே ஶரீர மிலதா ஹை।

ஐவாத்மா என கூறுகின்றனர் அல்லவா! முதலில் ஆத்மா, பிறகு சர்ரம் கிடைக்கிறது.

கோई நே ஭ி அப்பா ஆத்மா கோ ஦ேखா நஹீ் ஹை। சிர்க் கூடா ஸமஜ்ஞதே ஹை கி ஆத்மா ஹை।

யாரும் தன்னுடைய ஆத்மாவை பார்த்தத்தில்லை, ஆனால் ஆத்மா என்பதை மட்டும் புரிந்துள்ளனர்.

ஜைஸ் ஆத்மா கோ ஜானதே ஹை, ஦ேখா நஹீ் ஹை, வைஸ் பரமபிதா பரமாத்மா கே லீ ஭ி கஹதே ஹை பரம ஆத்மா மாநா பரமாத்மா, பரந்து உனகோ ஦ேखா நஹீ் ஹை।

எல்வாறு ஆத்மாவைப் புரிந்து கொள்ள முடியும் ஆனால் பார்க்க முடியாது அதே போல் பரமபிதா பரமாத்மாவுக்காகவும் கூறப் படுகிறது, பரமாத்மா எனில் பரமாத்மா. அவரைப் பார்க்க முடியாது.

ந அப்பே கோ, ந ஬ாப கோ ஦ேखா ஹை।

தன்னையும், தன்னுடைய தந்தையையும் பார்க்க முடியாது.

கஹதே ஹை கி ஆத்மா ஏக ஶரீர ஒத்து தூசா லேதி ஹை।

ஆத்மா ஒரு சர்ரத்தை விட்டுவிட்டு இன்னொரு சர்ரத்தை எடுக்கின்றது எனக் கூறுகின்றனர்.

பரந்து யதார்த்த ரீதி நஹீ் ஜானதே।

ஆனால் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை.

84 லாக் யோனியா் ஭ி கஹ ஦ேதே ஹை, வாஸ்தவ மே 84 ஜந்ம ஹை।

84 இலட்சம் பிறவிகள் என கூறுகின்றனர், உண்மையில் 84 பிறவிகள் மட்டுமே.

பரந்து யத் தீ நஹீ் ஜானதே கி கௌன-ஸி ஆத்மாயே கிதனே ஜந்ம லேதி ஹை?

ஆனாலும் எந்தெந்த ஆத்மாக் கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றனர் எனத் தெரியாது.

ஆத்மா ஬ாப கோ புகாரதி ஹை பரந்து ந ஦ேखா ஹை, ந யதார்த்த ரீதி ஜானதீ ஹை।

ஆத்மா தந்தையை அழைக்கிறது ஆனால், பார்த்தத்தில்லை, சரியானபடி

புரிந்து கொள்ளவில்லை.

பहले தோ ஆதா கோ யதார்த் ரீதி ஜானதே தப பாப கோ ஜானதே।

தன்னைப் பற்றியே புரிந்து கொள்ள வில்லையெனில் அவர்களுக்கு புரிய வைப்பது யார்?

அப்னே கோ ஹீ நஹீ் ஜானதே தோ ஸமஜாயே கௌன? இஸ்கோ கஹா ஜாதா ஹை - ஸெல்஫ ரியலாஇஜ கரநா।

இதைத் தான் தன்னை உணர்வது என கூறப்படுகிறது, இதனை தந்தையைத் தவிர யாரும் உணர வைக்க முடியாது.

சோ பாப ஬ி஗ர தோ கோई கரா ந சகே।

ஆத்மா என்பது என்ன?, எப்படிப் பார்ப்பது?

ஆதா க்யா ஹை, கேஸி ஹை, கஹா ஸெ ஆதா ஆதி ஹை, கேஸே ஜந்ம லேதி ஹை, கேஸே இதனி ஛ோடி ஆதா மே 84 ஜந்மோ கா பார்ட் ஭ரா ஹு ஆ ஹை, யஹ கோई மீ நஹீ் ஜானதே।

எங்கிருந்து வந்தது, எப்படி பிறவி எடுக்கிறது, இவ்வளவு சின்னாஞ்சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பங்கு எவ்வாறு பதிவாகி உள்ளது, இதனைப் பற்றி யாருக்கும் தெரியாது.

அப்னே கோ நஹீ் ஜானதே தோ பாப கோ மீ நஹீ் ஜானதே।

தன்னைப் பற்றியும், தந்தையைப் பற்றியும் புரிந்து கொள்ளவில்லை.

யஹ லக்ஷ்மி-நாராயண மீ மனுஷ கா மர்த்தா ஹை நா। இந்ஹோனே யஹ மர்த்தா கேஸே பாயா?

இந்த இலட்சமி- நாராயணர் கூட மனித நிலையின் உயர் நிலையாகும், இவர்கள் இந்த உயர்ந்த நிலையை எப்படி அடைந்தார்கள்?

யஹ கோई மீ நஹீ் ஜானதே।

என யாருக்கும் தெரியாது.

ஜானநா தோ மனுஷ கோ ஹீ சாஹிஏ நா। கஹதே ஹை யஹ வைகுட்ட கே மாலிக பே பரந்து உந்ஹோனே யஹ மாலிகபநா லியா கேஸே, பிர கஹா ஹயே?

மனிதர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டு மல்லவா! இவர்கள் வைகுண்டத்தில் எஜமானராக இருந்தனர் என கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இதனை எப்படி அடைந்தார்கள்? பிறகு எங்கு சென்றார்கள்?

குஷ மீ நஹீ் ஜானதே।

என எதுவும் தெரிந்து கொள்ள வில்லை.

அப தும தோ ஸப குஷ ஜானதே ஹோ। ஆகே குஷ மீ நஹீ் ஜானதே ஥ே।

இப்பொழுது நீங்கள் அனைத்தும் அறிந்துள்ளீர்கள், இதற்கு முன் உங்களுக்கும் எதுவும் தெரியாது.

जैसे बच्चा पहले जानता है क्या कि बैरिस्टर क्या होता?
एवंवारु कुम्हनंतेतकण्ककु पारीस्टर पट्टतेतप्प पर्ही तेरीयातल्लवा?

पढ़ते-पढ़ते बैरिस्टर बन जाता है।
पष्ठित्त प्रिऱकु पारीस्टर आकिंनरनारं.

तो यह लक्ष्मी-नारायण भी पढ़ाई से बने हैं।
आक इन्त क्लिल्ट्समी-नारायणरुम् पष्ठिप्पिण्म औलमाकवे इवंवारु
आकिंनरनारं.

बैरिस्टरी, डॉक्टरी आदि सबके किताब होते हैं ना। इनका किताब फिर है गीता।
पारीस्टर आक, टाक्टराक आवतर्त्तु अणेवरीट्मुम् पुत्तकम्
इरुक्किऱतल्लवा! इतर्काण पुत्तकम् क्षेतयाकुम्.

वह भी किसने सुनाई?
इतनेकं क्षृण्यतु यारं?

राजयोग किसने सिखाया?
इराज्ज्योक्तंतेतकं कर्त्तुक केाउत्ततु यारं?

यह कोई नहीं जानते।
इतु यारुक्कुम् तेरीयातु.

उसमें नाम बदल लिया है।
क्षिलं बेपयरे मार्ही वीट्टनारं.

शिव जयन्ती भी मनाते हैं, वही आकर तुमको कृष्णपुरी का मालिक बनाते हैं।
क्षिव जेज्यन्त्तियुम् केाण्णटाटप्प पट्टुकिऱतु, अवरो वन्तु उंकणेल
किरुष्णापुरीयिण् एजमाणराक आक्कुकिऱारं.

श्रीकृष्ण स्वर्ग का मालिक था ना परन्तु स्वर्ग को भी जानते नहीं।
क्षिरुष्णारं चेसार्क्कत्तिनं एजमाणराक इरुन्तारं अल्लवा! आनालं,
चेसार्क्कत्तेतप्प पर्ही क्षृट यारुक्कुम् तेरीयातु.

नहीं तो क्यों कहते कि श्रीकृष्ण ने द्वापर में गीता सुनाई।
प्रिऱकु क्षिरुष्णारं तुवापरयुक्तत्तिलं क्षेते चेसाण्णताक एन्स क्षृकिंनरनारं?

श्रीकृष्ण को द्वापर में ले गये हैं, लक्ष्मी-नारायण को सतयुग में, राम को त्रेता में।
क्षिरुष्णारे तुवापरयुक्तत्तिलुम्, क्लिल्समी-नारायणरे सत्युक्तत्तिलुम्,
इरामरे तीरेता युक्तत्तिलुम् केाण्णु वन्तु वीट्टनारं.

उपद्रव लक्ष्मी-नारायण के राज्य में नहीं दिखाते। श्रीकृष्ण के राज्य में कंस, राम के राज्य में रावण आदि दिखाये हैं। इलट्समी- नारायणरुतेय इराज्ज्यत्तिल एन्त वित्तमान इटर्प्पाट्कगुम् इरुन्तताकक्क काृत्तप्पत्विल्लै, किरुष्णरुतेय इराज्ज्यत्तिल कम्चन, इरामरुतेय इराज्ज्यत्तिल, इरावण्णन इरुन्तताकक्क काृत्तियुल्लैनर.

यह किसको पता नहीं कि राधे-कृष्ण ही लक्ष्मी-नारायण बनते हैं।

इरात्त-किरुष्णरे प्रिऱकु इलट्समी- नारायणराक औकिन्ऱनर, एन्पतु यारुक्कुम तेरीयविल्लै.

बिल्कुल ही अज्ञान अन्धियारा है।

இது தான் முற்றிலும் அறியாமை இருளாகும்.

अज्ञान को अन्धियारा कहा जाता है।

அறியாமை இருள் என்று கூறப்படுகிறது.

ज्ञान को रोशनी कहा जाता है।

ஞானம் ஒளி என்று கூறப்படுகிறது.

अब सोझरा करने वाला कौन?

இப்பொழுது ஒளியேற்றுபவर्यार?

वह है बाप।

அவர் தான் தந்தையாவார்.

ज्ञान को दिन, भक्ति को रात कहा जाता है।

ஞானமானது பகல் என்றும் பக்தியானது இரவு என்றும் கூறப்படுகிறது.

अभी तुम समझते हो यह भक्ति मार्ग भी जन्म-जन्मान्तर चलता आया है। सीढ़ी उतरते आये हैं। कला कम होती जाती है।

இந்த பக்தி மார்க்கமானது பல பிறவிகளாக நடைபெற்று வருகிறது என்றும் உங்களுக்குத் தெரியும் ஏணிப் படியில் இறங்கி வந்து, கலைகளும் குறைந்து விட்டது.

मकान नया बनता है फिर दिन-प्रतिदिन आयु कम होती जायेगी।

கட्टिटाम் புதியதாக உருவானாலும் பிறகு நாளடைவில் அதன் ஆயுट்காலம் குறைந்து विटुम்.

3/4 पुराना हुआ तो उनको पुराना ही कहेंगे।

முक்கால் பங்கு பழையதாக ஆகி விட்டாலும் பழையானது என்று தான் கூறுவார்கள்.

बच्चों को पहले तो यह निश्चय चाहिए कि यह सर्व का बाप है, जो ही सर्व की सद्गति करते हैं, सर्व के लिए पढ़ाई भी पढ़ाते हैं।

இவர் தான் அனைவருக்கும் தந்தையாக, அனைவருக்கும் சத்கதி கொடுப்பவராகவும், அனைவருக்கும் படிப்பினை தருபவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும்.

सर्व को मुक्तिधाम ले जाते हैं।

அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

तुम्हारे पास ऐसा ऑफेक्ट है।

உங்களிடத்தில் இலட்சியमும் இருக்கிறது.

तुम यह पढ़ाई पढ़कर जाए अपनी गद्दी पर बैठेंगे। बाकी सबको मुक्तिधाम में ले जायेंगे।
நீங்கள் இந்த கல்வியைக் கற்று தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்வீர் கள் மற்ற அனைவரும் முக்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள்;.

चक्र पर जब समझाते हो तो उसमें दिखाते हो कि सतयुग में यह अनेक धर्म हैं नहीं।

சுத்யகத்தில் அनेक तर्मान्कल इல்லை एन्पठेत कालच सक्करत्तिऩ்
சித்திரத்தில் पुरीय वैवक्कின்றैर्कल.

उस समय वह आत्मायें निराकारी दुनिया में रहती हैं।

அந்த நேரத்தில் மற்ற ஆத்மாக்கள் நிராகாரமான உலகத்தில் இருப்பார்கள்.

यह तो तुम जानते हो कि यह आकाश पोलार है।

இந்த ஆகாயம் வெற்றிடமாக இருக்கிறது, அனைத்திலும் பரமாத்மா இருக்கின்றார் எனक் கூற முடியாது.

वायु को वायु कहेंगे, आकाश को आकाश।

காற்றிலும், ஆகாயத்திலும் பகவान் இருப்பதாக மனிதர்கள் புரிந்துள்ளனர்.

ऐसे नहीं कि सब परमात्मा हैं।

எல்லோரும் கடவுள் என்று இல்லை.

मनुष्य समझते हैं कि वायु में भी भगवान है, आकाश में भी भगवान है।

இப்பொழுது தந்தை வந்து புரிய வैவக्कின்றார்.

अब बाप बैठ सब बातें समझाते हैं।

காற்றிலும் வானத்திலும் கடவுள் இருக்கிறார் என்பठेत மக்கள்
புரிந்துகொள்கிறார்கள்.

बाप के पास जन्म तो लिया फिर पढ़ाते कौन हैं?

தந்தையிடம் பிறவி எடுத்த பிறகு உங்களுக்கு கல்வியைத் தருவது யார்?

஬ாப ஹி ரூஹானி டீசர் பெட்டாதே ஹை!

தந்தையே ஆன்மீக டைசராகி கற்பிக்கின்றார்.

அच்சா பட்டகர் பூரா கரேஞ்சே தோ பிர சாத் லே ஜாயேஞ்சே பிர தும் ஆயேஞ்சே பார்ட் பஜானே।

நன்றாகப் படித்து முடித்து விட்டால் பிறகு உங்களை தன்னோடு அழைத்துச் செல்வார், பிறகு நீங்கள் இவ்வுலகிற்கு வருவீர்கள்.

ஸதயுग மே் பஹலே-பஹலே தும் ஹி ஆயே ஥ே।

சத்யயுகத்தில் முதலில் வந்தவர் நீங்கள்.

அப் பிர ஸக ஜந்மோ கே அந்த மே் ஆகர பகுஞ்சே ஹோ, பிர பஹலே ஆயேஞ்சே।

இப்போது மீண்டும் நீங்கள் அனைத்து பிறவிகளின் முடிவில் வந்துள்ளீர்கள், மீண்டும் நீங்கள் முதலில் வருவீர்கள்.

அப் பாப கஹதே ஹை டௌதி லாாஓ।

இப்பொழுது வேகமாக ஓடுங்கள் என தந்தை கூறுகின்றார்.

அச்சி ரீதி பாப கோ யாட கரோ, ஔரோ கோ ஭ி பட்டானா ஹை। நஹி தோ இதனே ஸககோ பட்டாயே கௌன?

நல்ல முறையில் தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றவர்களுக்கும் கல்வியைக் கொடுங்கள், இல்லையெனில் இவ்வளவு பேருக்கு எப்படி கற்பிக்க முடியும்?

பாப கா ஜருர மட்டார கனேஞ்சே நா। ஖ுடாஇ ஖ி஦்மத்தார ஭ி நாம ஹை நா। அங்ரீஜி மே் கஹதே ஹை ஸைலவேஶன ஆர்மி।

தந்தைக்கு அவசியம் உதவியாளராக ஆவீர்கள் தானே! இறைவனின் உதவியாளர்கள் என பெருமையாகக் கூறப்படு கிறதல்லவா! ஆங்கிலத்தில் கூட சால்வேசன் ஆர்மீ (மீட்புப்படை) எனக் கூறப்படுகிறது.

கௌன-சி ஸைலவேஶன சாஹிஏ?

எதற்காக மீட்க வேண்டும்?

ஸக கஹதே ஹை ஶாந்தி கி ஸைலவேஶன சாஹிஏ।

அமைதி வேண்டும் என்று அனைவரும் கேட்கின்றனர்.

஬ாகி வஹ கோர்ட் ஶாந்தி கி ஸைலவேஶன போக்கீ தே ஹை!

மற்றபடி அவர்கள் (மீட்பு படை) அமைதியை வழங்குகிறார்களா என்ன?

ஜோ ஶாந்தி கி ஸைலவேஶன மாங்கே ஹை உங்கே ஹை - பாப கஹதே ஹை க்யா அभி யஹா ஹி துமகோ ஶாந்தி சாஹிஏ?

யார் அமைதியை வேண்டுகிறார்களோ அவர்களிடம் கூறுங்கள்- இந்த உலகத்தில் அமைதி வேண்டுமா? என தந்தை கேட்கின்றார். இந்த உலகம்

சாந்தி தாமம் இல்லையே.

यह कोई शान्तिधाम थोड़े ही है।

இது அமைதியான இடம் அல்ல.

शान्ति तो शान्तिधाम में ही हो सकती है, जिसको मूलवतन कहा जाता है।

அமைதி சாந்திதாமத்தில் மட்டும் தானே கிடைக்கும். அதுவே மூலவதனம் எனக் கூறப்படுகிறது.

आत्मा को शरीर नहीं है तो शान्ति में है।

ஆத்மா சர்வத்தில் இல்லையெனில் அமைதி இருக்கும்.

बाप ही आकर यह वर्सा देते हैं।

தந்தை மட்டுமே வந்து இந்த பிராப்தியைத் தருகின்றார்.

तुम्हारे में भी समझाने की बड़ी युक्ति चाहिए।

पुरीय वैवप்பतற்கு உங்களிடம் நல்ல யுक்தி வேண்டும்.

प्रदर्शनी में अगर हम खड़े होकर सबका सुनें तो बहुतों की भूलें निकालें क्योंकि समझाने वाले नम्बरवार तो हैं ना।
कண்காட்சியில் கவனித்துப் பார்த்தால் நிறைய பேருடைய தவறுகள்
தென்படும், ஏனென்றால் புரीय वैवप्पवर்கள் வரிசைப்படி தான்
இருக்கின்றார்கள் அல்லவா!

सब एकरस होते तो ब्राह्मणी ऐसे क्यों लिखती कि फलाने आकर भाषण करें।

அனைவரும் ஓரே மாதிரி இருந்தால் நிமித்த சகோதரி! இன்னாரை
சொற்பொழிவு செய்ய அனுப்புங்கள் என எழுதுவதற்கு அவசியம் இருக்காது.

अरे, तुम भी ब्राह्मण हो ना। बाबा फलाने हमारे से होशियार हैं।

அட, நீங்களும் பிராமணர் தானே என கூறினால், பாபா இன்னார் என்னை விட
திறமை சாலி எனக் கூறுகின்றனர்.

होशियारी से ही मनुष्य दर्जा पाते हैं ना। नम्बरवार तो हैं ना।

கிறமை மூலமாக மனிதர்கள் உயர் நிலை அடைகின்றார்கள் அல்லவா!
வரிசைப்படி தான் இருக்கின்றனர்.

जब इम्तहान की रिजल्ट निकलेगी तो फिर तुमको आपेही साक्षात्कार होगा फिर समझेंगे हम तो श्रीमत पर नहीं
चलते।

பரிட்சையில் ரிசல்ட் வெளிவரும் போது உங்களுக்கு தன்னைப் பற்றிய காட்சி
கிடைக்கும், பிறகு புரிந்து கொள்வீர்கள். நாம் ஸ்ரீமத்படி நடக்கவில்லை.

बाप कहते हैं कोई भी विकर्म मत करो। देहधारी से लागत नहीं रखो।

எந்க விதமான பாவழும் செய்யாதீர்கள், தேகதாரிகளின் மீது பற்றுதல் வைக்காதீர்கள் என தந்தை கூறுகின்றார்.

யह तो 5 तत्वों का बना हुआ शरीर है ना।

இது பஞ்ச தத்துவத்தால் ஆன சரீரமாக இருக்கிறது.

5 तत्वों की थोड़ेही पूजा करनी है वा याद करना है। भल इन आंखों से देखो परन्तु याद बाप को करना है।
பஞ்ச தத்துவங்களை பூஜை செய்வது நினைவு செய்வது கூடாதல்லவா! இந்த கண்களால் பார்த்தாலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

ஆதா கோ அப நாலேஜ மிலி ஹை।

ஆத்மாவிற்கு இப்பொழுது ஞானம் கிடைத் திருக்கிறது.

அப ஹமகோ ஘ர ஜானா ஹை பிர வைகுண்ட் மே ஆயேगே।

இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், பிறகு வைகுண்டத்திற்கு வருவோம்.

ஆதா கோ ஸமஜ் ஸகதே ஹை, ஦ேख நஹ் ஸகதே, வேஸே யह ஭ी ஸமஜ் ஸகதே ஹை।

ஆத்மாவை புரிந்து கொள்ள முடியும் பார்க்க முடியாது.

हाँ दिव्य दृष्टि से अपना घर वा स्वर्ग देख सकते हैं।

திவ்யமான பார்வையால் தனது வீடு மற்றும் சொர்க்கத்தைப் பார்க்க முடியும்.

बाप कहते हैं - बच्चे, मनमनाभव, मध्याजी भव माना बाप को और विष्णुपुरी को याद करो।

कுழन்தைகளே! மன்மனாபவ, மத்யாஜீபவ! அதாவது தந்தை மற்றும் விஷ்ணுபுரியை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார்.

तुम्हारी एम ऑब्जेक्ट ही यह है।

உங்களுடைய இலட்சியமும் இதுவாகும்.

बच्चे जानते हैं हमको अभी स्वर्ग में जाना है, बाकी सबको मुक्ति में जाना है। सब तो सत्युग में आ नहीं सकते।
இப்பொழுது நாம் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும், மற்ற அனைவரும் முக்கிக்குச் செல்வார்கள் என குழந்தைகள் அறிந்துள்ளீர்கள் அனைவரும் சுத்யகத்திற்கு வர முடியாது.

तुम्हारा है डिटीज़।

உங்களுடையது தெய்வீகமான தர்மம் ஆகும்.

यह हो गया मनुष्य का धर्म।

இங்கு உள்ளவை மனித தர்மமாகும்.

मूलवतन में तो मनुष्य नहीं हैं ना।
मूलवतनात्तिलं मनीतरकं इरुप्पतिललै.

यहाँ है मनुष्य सृष्टि।
இங்கு தான் மனித உலகம் இருக்கிறது.

मनुष्य ही तमोप्रधान और फिर सतोप्रधान बनते हैं। तुम पहले शूद्र वर्ण में थे, अभी ब्राह्मण वर्ण में हो।
मनीतरकों तमोपीरतानमाकवुम் मற்றுम் சதோபிரதானமாகவும்
ஆகின்றனர், நீங்கள் முதலில் சூத்திர குलத்தில் இருந்தீர்கள், இப்பொழுது
பிராமண குलத்தில் இருக்கின்றீர்கள்।

यह वर्ण सिर्फ भारतवासियों के हैं।
இந்தக் குலங்கள் அனைத்தும் பாரதவாசி களுக்குரியது.

और कोई भी धर्म को ऐसे नहीं कहेंगे - ब्राह्मण वंशी, सूर्यवंशी।
வேறு தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பிராமண வம்சி, சூரிய வம்சி எனக்
கூற மாட்டார்கள்.

इस समय सब शूद्र वर्ण के हैं।
இந்த நேரம் அனைவரும் சூத்திர குलத்தில் உள்ளனர்.

जड़जड़ीभूत अवस्था को पाये हुए हैं।
உலக மரம் இற்றுப் போய் விட்டது.

तुम पुराने बने तो सारा झाड़ जड़जड़ीभूत तमोप्रधान बना है फिर सारा झाड़ थोड़ेही सतोप्रधान बन जायेगा।
நீங்கள் பழைய நிலை அடைந்த பிறகு முழு மரமும் இற்றுப் போய்,
தமोபीரதानமாகி விட்டது பிறகு முழு மரமும் எவ்வாறு சதோபிரதானமாக
முடியும்.

सतोप्रधान नये झाड़ में तो सिर्फ देवी-देवता धर्म वाले ही हैं फिर तुम सूर्यवंशी से चन्द्रवंशी बन जाते हो।
சதோபிரதானமான புதிய மரத்தில் (உலகத்தில்) தேவி-தேவதை தர்மம்
மட்டுமே இருக்கும், பிறகு நீங்கள் சூரிய வம்சியிலிருந்து சந்திர வம்சியாக
ஆகின்றீர்கள்।

पुनर्जन्म तो लेते हो ना। फिर वैश्य, शूद्र वंशी..... यह सब बातें हैं नई।
மறுபிறவியில் வர வேண்டுமல்லவா! பிறகு வைசியராக, சூத்திர வம்சியாக.
ஆகின்றீர்கள். இவையனைத்தும் புதிய விசயங்கள் आकुम்.

हमको पढ़ाने वाला ज्ञान का सागर है। वही पतित-पावन सर्व का सद्गति दाता है।
நமக்கு கற்பிக்கின்றவர் ஞானக்கடலாக இருக்கின்றார், அவரே பதீத
பாவனராக அனைவருக்கும் சத்கதி தரக் கூடிய வள்ளலாக இருக்கிறார்.

बाप कहते हैं तुमको ज्ञान मैं देता हूँ।
नानू उन्करुक्कु गुणत्तेतत्त तरुकिरेण.

तुम देवी-देवता बन जाते हो फिर यह ज्ञान रहता नहीं।
नैंवंकल्ले तेवी-तेवत्तेतकलाक आन पीरुक्कु इन्त गुणम् इरुक्कातु एन तन्तत
कुरुकिऩ्ऱार.

ज्ञान दिया जाता है अज्ञानियों को। सभी मनुष्य अज्ञान अन्धियारे में है, तुम हो सोझरे में।
अनुग्रहाणी करुक्कुत ताण गुणम् केकाटुक्कप्प पटुकिरतु, अनेन्तत्तु
मनीतर्करुम् अनुग्रहाणम् एन्ऱ इरुलील इरुक्किन्ऱनर, नैंवंकल्ले
वेलीस्सत्तिल इरुक्किन्ऱर्कल.

इनके 84 जन्मों की कहानी तुम जानते हो।
84 पीरुवीकलीन करत्तये नैंवंकल्ले अरीन्तुलीर्कल.

तुम बच्चों को सारा ज्ञान है।
कुम्हन्तत्तकल्ले उन्करुक्कलिटम् मुमु गुणम् इरुक्किरतु.

मनुष्य तो कहते भगवान ने यह सृष्टि रची ही क्यों।
पकवान इन्त उलकत्तत्त एन पटेत्ततार?

क्या मोक्ष नहीं मिल सकता! अरे, यह तो बना-बनाया खेल है। अनादि ड्रामा है ना।
मेंडसम् एन्करुक्कु किटेक्काता एन्ऱु मनीतर्कल केटकिन्ऱनर. अट, इतु
एर्कनवेव उरुवाक्कप्पट्ट वीलेयाट्टाक इरुक्किरतु, अनाति नाटकम्
अल्लवा!

तुम जानते हो आत्मा एक शरीर छोड़ जाकर दूसरा लेती है, इसमें चिंता करने की दरकार ही क्या?
आुत्तमा उरु सर्वरत्त वीट्टु इन्नेनाओन्ऱ एटुक्किरतु एन नैंवंकल्ले
पुरीन्तुलीर्कल, इतिल कवलेलप्प पटुवतर्कु एन्ना इरुक्किरतु?

आत्मा ने जाकर अपना दूसरा पार्ट बजाया। रोयें तब जब वापिस चीज़ मिलनी हो। वापिस तो आती नहीं फिर रोने
से क्या फायदा। अभी तुम सबको मोहजीत बनना है।
आुत्तमा मैंन्नेटुम् अटुत्त नृष्टप्पेप नृष्टक्कुम; इरन्तवर्कल तिरुम्पकं
किटेत्तताल अम्लाम, तिरुम्प वरमाट्टार्कल एनील अम्लवताल एन्ना
इलापम् इरुक्किरतु ! इप्पेबामुतु नैंवंकल्ले अनेनवरुम् पर्ऱ्ऱत्तले वेल्ल
वेण्णेटुम.

कब्रिस्तान से मोह क्या रखना है! इसमें तो दुःख ही दुःख है।
सुकुकाटु पोन्ऱ उलकत्तिल एन पर्ऱ्ऱत्तल वेण्णेटुम, इतिल तुक्कम ताण
इरुक्किरतु.

आज बच्चा है, कल बच्चा भी ऐसा बन जाता जो बाप की पांग उतारने में भी देरी न करे। बाप से भी लड़ पड़ते हैं। इन्हें कुम्हनं तेतया क इरुन्तु, नालेण अतेह कुम्हनं तेत तन्तेतयिण चेऽत्तुक्कणेण अपकारीक्कत्त तयंकुवत्तिल्लेव, तन्तेतयिटम् चन्नेट पोाटुकिण्ऱनर्.

इसको कहा ही जाता है निधन की दुनिया।
ऐतेत ताणं अनातेत (काप्पार्त्रुपवर् इल्लात) उलकमं एनकं
कृप्पपटुकिरतु।

कोई धनी-धोणी है नहीं जो शिक्षा दे।
अवर्कणुक्कु अरीवरे चेाल्ल यारुमिल्लेव।

बाप जब ऐसी हालत देखते हैं तो धणका बनाने आते हैं।
तन्तेत अप्पटिप्पट्ट नीलेलयेप्प पार्त्तु चेल्वन्तराक औकंकुवतर्कु
वन्तिरुक्किरार्।

बाप ही आकर सबको धणका बनाते हैं।
तन्तेत वन्तु अनेनवरेयुम् बेपाक्किष्टम् नीरेन्तवराक औकंकुकिरार्।

धणी आकर सब झगड़े मिटा देते हैं।
अनेनत्तु चन्नेट सच्चरवकणेयुम् नीकंकुकिरार्।

सतयुग में कोई झगड़ा होता नहीं।
सत्यकत्तिलं एन्त सन्नेट सच्चरवम् इरातु।

सारी दुनिया के झगड़े मिटा देते, फिर जयजयकार हो जाती है।
मुमु उलकत्तिणं सच्चरवकणेयुम् नीकंकुकिरार्, पीरकु वेवर्त्री मुम्हक्कमं
एर्पटुम्।

यहाँ मैजारिटी माताओं की है। दासी भी इनको समझते हैं। हथियाला बांधते समय कहते हैं, तुम्हारा पति ही ईश्वर
गुरु आदि सब कुछ है।
इंग्कु मातर्कणं अतिकमाक इरुक्किण्ऱनर्, इवर्कणेण अष्टिमयाक
नृत्तकिण्ऱनर्, कांकणाम् अणीविक्कुम् बेपामुतु कणवरे उन्नुतेय
नस्वरन्, कुरु एन कृपुकिण्ऱनर्।

पहले मिस्टर फिर मिसेज।
मुतलिलं तिरु, पीरकु तिरुमति एनकं कृपुकिण्ऱनर्।

अब बाप आकर माताओं को आगे रखते हैं।
तन्तेत इप्पेपामुतु मातर्कणेण मुन्न वेवक किण्ऱनार्।

तुम्हारे ऊपर कोई जीत पा न सके।
उन्कणेला यारुमं वेलल मृत्यातु.

तुमको बाप सब कायदे सिखला रहे हैं।
उन्कणुक्कु तन्तत अनेनत्तु नेहीमरेह कणेयुमं कर्त्रुत तरुकिरारं.

मोहजीत राजा की एक कथा है। वह सब बनाई हुई कहानियाँ हैं।
पर्त्रुतले वेण्णर इराजावीनि छरु कतेह इरुक्किऩरतु, अवेयणेनत्तुमं
उरुवाक्कप्पट्ट कतेकलाकुमं.

सतयुग में तो अकाले मृत्यु होती ही नहीं।
सत्यकत्तिलं तिहरं मरणमं ग्रंपटातु.

समय पर एक शरीर छोड़ दूसरा ले लेते हैं।
सरीयाण नेरप्पटि आत्मा छरु सर्वत्तेत वीट्टु इन्नेनारु सर्वत्तेत
एटुक्कुमं.

साक्षाकार होता है - अब यह शरीर बूढ़ा हुआ है फिर नया लेना है, छोटा बच्चा जाकर बनना है।
இப்பொழுது இந்த சர்வம் முதுமையடைந்து விட்டது, பிறகு புதியதை எடுத்து
சிறிய குழந்தையாக பிறக்க வேண்டும் என காட்சி கிடைக்கும்.

खुशी से शरीर छोड़ देते हैं।
अतनालं मकिऴ्चियोடு सर्वत्तेत वிடुवारंकलं.

यहाँ तो भल कितने भी बूढ़े होंगे, रोगी होंगे और समझेंगे भी कि कहाँ यह शरीर छूट जाए तो अच्छा है फिर भी मरने
के समय रोयेंगे जरूर।
இங்கு எவ்வளவு வயதானலும், நோய், வாய்ப்பட்டாலும் சர்வத்தை விட்டால்
நல்லது என நினைத்தாலும் இறக்கும் நேரத்தில் அழுகின்றனர்.

बाप कहते हैं अभी तुम ऐसी जगह चलते हो जहाँ रोने का नाम नहीं।
இப்பொழுது நீங்கள் அப்படிப்பட்ட இடத்திற்குச் செல்கின்றீர்கள், அங்கு
அழுவது என्ऱ बेयरे किटेयातु.

वहाँ तो खुशी ही खुशी रहती है।
அங்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கुम்.

तुमको कितनी अपार बेहद की खुशी रहनी चाहिए।
उங்கणुक्कு எவ்வளவு அளவற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும்.

अरे, हम विश्व के मालिक बनते हैं! भारत से विश्व का मालिक था। अभी टुकड़ा-टुकड़ा हो गया है।
अट, नामं उलकिऱ्क ऎजमानराक आकिऩ्ऱोम! पारतमं मुमु उलकिऱ्कुम

எஜமானராக இருந்தது, இப்பொழுது துண்டு, துண்டாக ஆகி விட்டது.

तुम ही पूज्य देवता थे फिर पुजारी बनते हो।

नींवकेले पूजीकृतकर्त्तव्य तेवलेतकளாக இருந்து பிறகு பூஜாரியாக ஆகிவிட्टார்கள்.

भगवान थोड़ेही आपेही पूज्य, आपेही पुजारी बनेंगे।

पूजीकृतकर्त्तव्य, पूजारीयாக பகவான் ஆவதில்லை.

अगर वह भी पुजारी बनें तो फिर पूज्य कौन बनाये?

अवरुम் பூஜாரியாக ஆகிவிட்டால் பूजीकृतकर्त्तव्य, याराल் आकृक
मुटियுम्?

झामा में बाप का पार्ट ही अलग है।

नाटकतंत्रिल तन्त्रतयिणं पाङ्कु वेऱुपट्टतु.

ज्ञान का सागर एक है, उस एक की ही महिमा है जबकि ज्ञान का सागर है तो कब आकर ज्ञान देवे, जो सद्गति हो।
जरूर यहाँ आना पड़े।

இருவர் மட்டுமே ஞானக் கடல், அவர் எப்பொழுது வந்து ஞானத்தைக்
தருகின்றாரோ, அனைவருக்கும் சத்கதி தருகின்றாரோ, அப்பொழுது
மகிழ்மையும் ஏற்படுகிறது, அவசியம் அவர் இங்கு வர வேண்டும்.

पहले तो बुद्धि में यह बिठाओ कि हमको पढ़ाने वाला कौन है?

नमकंकु पाषिप्पैप कर्त्तृत तरुपवर्यार? एन्पतेत मुतलिल पृथक्तियिल पतिय
वेवकंक वेण्णुम्।

त्रिमूर्ति, गोला और झाड़ - यह हैं मुख्य चित्र।

திரிமூர்த்தி, காலச்சக்கரம், மற்றும் கல்ப மரம் இவை முக்கிய சித்திரம் ஆகும்.

झाड़ को देखने से झट समझ जायेंगे हम तो फलाने धर्म के हैं।

मरत्तेतप पार्तकर्त्ताले नामं अप्पाषिप्पत्त मतत्तेतச चेरन्तवर्कर्कलं एन्पतेत
उடனाटियाकपूरीन्तुकेकाळंवेऽम्।

हम सतयुग में आ नहीं सकते।

नामं सत्यकर्त्तिल वर मुटियातु।

यह चक्र तो बहुत बड़ा होना चाहिए।

இந்த காலச்சக்கரத்தை பெரியதாக உருவாக்க வேண்டும்.

लिखत भी पूरी हो।

அதில் தெளிவாக எழுதப்பட வேண்டும்।

शिवबाबा ब्रह्मा द्वारा देवता धर्म यानी नई दुनिया की स्थापना कर रहे हैं, शंकर द्वारा पुरानी दुनिया का विनाश फिर विष्णु द्वारा नई दुनिया की पालना कराते हैं, यह सिद्ध हो जाए।

चिवपापा पीरमंमा ऐलमाक तेवत्तेत तर्मम मर्त्तुम पुत्रिय उलकत्तेत
उरुवाक्कुकिऩ्ऱार, चंकरर ऐलमाक पழैय उलकिऩ अழीव पीरकु वीष्टिणु
ऐलमाक पुतु उलकिऩ परीपालनेन चेय्य वेवक्किऩ्ऱार, इतனेत तेळीव
पटुत्त वेण्णुम्।

ब्रह्मा सो विष्णु, विष्णु सो ब्रह्मा, दोनों का कनेक्शन है ना। ब्रह्मा-सरस्वती सो फिर लक्ष्मी-नारायण बनते हैं।
पीरमंमा वीलिरुन्तु वीष्टिणु, वीष्टिणुवीलिरुन्तु पीरमंमा इरुवरुक्कुम
तेआटर्पु इरुक्किऱत्तलवा! पीरमंमा-सरस्वति पीरकु इलट्चमी-नारायणराक
ஆகின्ऱनर.

चढ़ती कला एक जन्म में होती है फिर उत्तरती कला में 84 जन्म लगते हैं।

ஏறும் கலை ஒரு பிறவியிலும், இறங்கும் கலை 84 பிறவிகளிலும் ஏற்படுகிறது.

अब बाप कहते हैं वह शास्त्र आदि राइट हैं वा मैं राइट हूँ?

சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது சரியானதா, நான் கூறுவது சரியானதா? என
தந்தை கேட்கின்றार்.

सच्ची सत्य नारायण की कथा तो मैं सुनाता हूँ।

உண்மையான சத்திய நாராயணன் கதையை நான் கூறுகின்றேன்.

अभी तुमको निश्चय है कि सत्य बाप द्वारा हम नर से नारायण बन रहे हैं।

சத்திய तந்தை ऐलमाक नாம் நரனிலிருந்து நாராயணராக ஆகின்றோம் என்ற
நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது.

पहली मुख्य यह भी एक बात है कि मनुष्य को कभी बाप, टीचर, गुरु नहीं कहा जाता।

மனிதர்களை இங்கு தந்தை, ஷச்சர், குரு, என கூறுவதில்லை, இதுவே முக்கிய
वीष्टियमाकुम்.

गुरु को कभी बाबा वा टीचर कहेंगे क्या?

குरுவை पாபா, ஷச்சர் என்றோ கூற முடியுமா?

यहाँ तो शिव-बाबा के पास जन्म लेते हो फिर शिवबाबा तुमको पढ़ाते हैं फिर साथ भी ले जायेंगे।

இங்கு சிவபாபா விடம் ஜென்மம் எடுத்த பிறகு சிவபாபாவே உங்களுக்குக்
கற்பிக்கின்றार். பிறகு தன்னோடு அழைத்துச் செல்வார்.

मनुष्य तो ऐसा कोई होता नहीं, जिसको बाप, टीचर, गुरु कहा जाए।

எந்த மனிதரையும் தந்தை ஷச்சர், குரு எனக் கூற முடியாது.

यह तो एक ही बाप है, उनको कहा जाता है सुप्रीम फादर।

இங்கு ஒரே ஒரு தந்தையை மட்டுமே பரமதந்தை எனக் கூறப்படுகிறது.

லௌகிக பாப கோக்கு சூப்ரீம பாபர் நாளீர்களே.

வெள்ளீக தந்தையை பரம தந்தை எனக் கூறமாட்டார்கள்.

சுப் யாட பிர மீ உநகோ கரதே ஹை | வஹ பாப தோ ஹை ஹை |

ஆனாலும், அனைவரும் அந்த தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர்.

து:க் மே சுப் உநகோ யாட கரதே ஹை, சுப் மே கோई நாளீர்களே |

துக்கத்தில் அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர், சுகமாக இருக்கும் பொழுது நினைவு செய்வதில்லை.

தோ வஹ பாப ஹை ஆகர ஸ்வர்஗ கா மாலிக ஬நாதே ஹை |

ஆக அந்த தந்தை தான் வந்து சொர்க்கத்திற்கு எஜமானராக ஆக்குகின்றார்.

அஞ்சி!

நல்லது

மீட்ட-மீட்ட ஸிகிலதே க்கு பிரதி மாத-பிதா பாபாடா கா யாட-ப்யார ஔர் குடமார்னிங் | ரூஹானி பாப கி ரூஹானி க்கு கா நமஸ்தை |

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெட்டுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

धारणा के लिए मुख्य सार:-

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) 5 தல்வேக கே வெ ஹை இன ஶரிரேக் கோ ஦ேக்கே ஹை யாட பாப கோ கரநா ஹை |

1. பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்ட இந்த சர்வத்தைப் பார்த்தாலும் தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும்.

கோई மீ ஦ேஹாரி ஸே லாகத (லாகா) நாளீர்களை ரகநா ஹை |

எந்த தேகதாரியின் மீதும் பற்றுதல் வைக்கக் கூடாது.

கோई விக்ரம நாளீர்களை ரகநா ஹை |

எந்த வித பாவமும் செய்யக் கூடாது.

2) இஸ கே-கே ஹை மே ஹர ஆத்மா கா அனாடி பார்ட ஹை, ஆத்மா எக ஶரீர ஹோ ஹூஸ்ரா லேதி ஹை, இஸ்லீ ஶரீர ஹோ ஹோ பர சிதா நாளீர்களை ரகநா ஹை |

2. இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவின் பங்கும்

துவக்கமும் முடிவுமில்லாமல் (அழிவற்றதாக) இருக்கிறது, ஆக்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கிறது, எனவே சரீரத்தை விடுவதில் கவலை வேண்டாம், பற்றுதலை வெல்ல வேண்டும்.

வரதான:ஸம்பூர்ண ஆஹுதி ஦्वாரா பரிவर்தன ஸமாரோஹ மனானே வாலே வட்ட ஸ்கல்ப்யாரி ஭வ வரதானம்:சம்பூரண பலியாகுதல் (ஆகுதி) மூலம் பரிவர்த்தனை விழாவைக் கொண்டாடக்கூடிய திடசங்கல்பதாரி ஆகுக.

जैसे कहावत है “धरत परिये धर्म न छोड़िये”, तो कोई भी सरकमस्टांश आ जाए, माया के महावीर रूप सामने आ जाएं लेकिन धारणायें न छूटे।

पूमिये पिण्डन्तालुम் तर्मत்தை விடாதீர்கள் என்ற பழமொழி உள்ளதுபோல் எவ்வித சூழ்நிலை வேண்டுமானாலும் வரட்டும், மாயாவினுடைய மகாவீர் ரூபம் முன்னால் வரட்டும், ஆனால், தாரணைகளை விடக்கூடாது.

संकल्प द्वारा त्याग की हुई बेकार वस्तुयें संकल्प में भी स्वीकार न हों।

சங்கல்பத்தின் மூலம் தியாகம் செய்யப்பட்ட பயனற்ற பொருட்களை சங்கல்பத்திலும் கூட சுவீகாரம் செய்யக்கூடாது.

सदा अपने श्रेष्ठ स्वमान, श्रेष्ठ स्मृति और श्रेष्ठ जीवन के समर्थी स्वरूप द्वारा श्रेष्ठ पार्टधारी बन श्रेष्ठता का खेल करते रहो।

சதா தன்னுடைய சிரேஷ்டமான சுவமானம், சிரேஷ்டமான நினைவு மற்றும் சிரேஷ்டமான வாழ்க்கையினுடைய சக்திசாலி சொருபத்தின் மூலம் சிரேஷ்டமான நடிகராகி சிரேஷ்டத்தன்மையின் விளையாட்டை விளையாடிக் கொண்டே இருங்கள்.

कमजोरियों के सब खेल समाप्त हो जाएं।

पलவீணங்களின் அனைத்து விளையாட்டும் முடிவடைய வேண்டும்.

जब ऐसी सम्पूर्ण आहुति का संकल्प वट्ट होगा तब परिवर्तन समारोह होगा।

எப்பொழுது அப்பேற்பட்ட சம்பூரண பலி செய்வதற்கான சங்கல்பம் திடமாக இருக்குமோ, அப்பொழுது பரிவர்த்தனை விழா நடக்கும்.

इस समारोह की डेट अब संगठित रूप में निश्चित करो।

இந்த விழாவின் தேதியை இப்பொழுது குழுவாக சேர்ந்து தீர்மானித்திடுங்கள்.

ஸ்லोगன:रीयत डायमण्ड बनकर अपने वायब्रेशन की चमक विश्व में फैलाओ।

சுலோகன்:உண்மையான வைரம் ஆகி தன்னுடைய அதிர்வலைகளின் ஜோலிப்பை விஷ்வத்தில் பரப்புங்கள்.

अव्यक्त इशारे: एकान्तप्रिय बनो एकता और एकाग्रता को अपनाओ

அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்

साधारण सेवायें करना ये कोई बड़ी बात नहीं है लेकिन बिगड़ी को बनाना, अनेकता में एकता लाना ये है बड़ी बात। इुप्पेपामुतु चातारண्ण चेवेवकलं चेय्यवतु, इतु छन्नुम् बेरीय वीचयम् अल्ल. आनालं, चेर्केट्टतेत चेर्त्तिरुत्तुवतु, वेर्हुमेयीलं छर्हुमेयेयकं केकाण्णुवग्रुवतु - इतुवे बेरीय वीचयम् आकुम्.

बापदादा यही कहते हैं कि पहले एकमत, एक बल, एक भरोसा और एकता - साथियों में, सेवा में, वायुमण्डल में हो। मुतलिलं, छरेवढी, छरेवलम्, छरेवनम्पिक्केम मर्हुम् छर्हुमेम - उटनं इरुप्पवर्कलीट्तिलं, चेवेयीलं, वायुमण्णलत्तिलं इरुक्क वेण्णुम् एन्पत्तेये पाप्ताता क्षरुकिन्ऱार्कलं.